

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

கலன்பிந்துனுவெவ பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக் கூற்று, தேறிய சொத்துக்கள்/ உரிமை மூலதன மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்குரிய தகவல்களையும் உள்ளடக்கிய நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் அதிகாரச்சட்டத்தின் 172(1) உப பிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10(1) உப பிரிவுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களிலிருந்தான தாக்கத்தைத் தவிர்த்து நிதிக்கூற்றுக்கள் கலன்பிந்துனுவெவ பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இக் கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பொறுப்பு, அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு

அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் விடயப்பரப்பு (நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி பிரதேச சபை உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- முகாமைத்துவத்தால் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் நியாயமாகவும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள்

மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா எனவும்

- ஏதேனும் உரிய எழுத்துமுல சட்டத்திற்கோ அல்லது பிரதேச சபையின் நிர்வாக சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க மன்றம் செயற்படுகின்றதா எனவும்
- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
- வளங்கள் சிக்கனமாக, செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் காலஎல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகவும்

1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் குறிப்பிடப்பட்ட தேவைகள் தொடர்பான விசேட ஏற்பாடுகள் உள்ளடங்கியுள்ளது.

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடுகளின் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக் கூற்றுக்கள் முன்னைய ஆண்டுன் இணங்குவதாக உள்ளது.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் 6(1)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளின் பிரகாரம் முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களில் உள்ளடங்கியுள்ளது.

1.6 நிதிக்கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
சபைக்குரிய கெப் வண்டிக்காக 2024 நவம்பர் 28 ஆம் திகதி ரூபா 54,730 காப்புறுதி மேலுரை பெறப்பட்டிருந்ததுடன் அதற்காக 2025 சனவரி 28 ஆம் திகதி செலுத்தப்பட்டிருந்த ரூபா 54,730 தொகை மீளாய்வாண்டின் கடன்கொடுத்தோராக கணக்கீடு செய்யப்பட்டிருக்கவில்லை.	ஏற்றுக்கொள்கின்றோம்.	சரியான செலவினங்கள் கணக்கீடு செய்யப்படல் வேண்டும்.

1.7 இணங்காமைகள்

1.7.1 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவவ தீர்மானங்களுடன் இணங்காமை சந்தர்ப்பங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

சட்டங்கள், விதிகள், பிரமாணங்களுடனான தொடர்பு	இணங்காமைகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) 1980 ஒக்டோபர் 29 ஆம் திகதிய இலக்கம் 47	மீளாய்வாண்டில் வியாபாரங்களுக்காக சுற்றாடல் பாதுகாப்பு	18 ஏற்றுக் கொள்கின்றோம்.	தேசிய சுற்றாடல் சட்டத்தின் ஏற்பாடுகளின்

என்ற தேசிய சுற்றாடல் அனுமதிப் பத்திரம்
சட்டம் பெறப்பட்டிருக்கவில்லை.

பிரகாரம்
நடவடிக்கை
எடுத்தல் வேண்டும்.

(ஆ) 2016 திசம்பர் 29 ஆம் சபைக்குச் சொந்தமான ஏற்றுக்
திகதிய இலக்கம் 05 வாகனங்கள் கொள்கின்றோம். அரசு நிருவாக
30/2016 என்ற அரசு தொடர்பாக எரிபொருள் சுற்றறிக்கையின்
நிருவாக எரிவுப் பரிசோதனை பிரகாரம்
சுற்றறிக்கையின் 3.1 மேற்கொள்ளப்பட்டிருக்க நடவடிக்கை
ஆம் பிரிவு வில்லை. எடுத்தல் வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் பிரகாரம் 2024 திசம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் செலவினத்தை விஞ்சிய வருமானம் ரூபா 2,584,681 ஆக இருந்ததுடன் அதற்கு எதிராக முன்னைய ஆண்டின் வருமானத்தை விஞ்சிய செலவினம் ரூபா 9,439,884 ஆகும்.

2.2 வருமான நிர்வாகம்

2.2.1 மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் மீளாய்வாண்டிற்கும், முன்னைய ஆண்டிற்கும் உரியதாக சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

2024					2023				
வருமானமான மூலம்	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசம்பர் 31 இல் மொத்த நிலுவை	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசம்பர் 31 இல் மொத்த நிலுவை	
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	
i. ஆதன வரியும் வரியும்	4,685,327	5,269,627	3,906,702	3,781,540	2,656,827	2,644,393	2,574,711	5,533,458	
ii. வாடகை	8,173,200	8,230,450	8,089,050	1,666,093	10,142,350	6,057,105	6,346,250	1,440,660	
iii. அனுமதிப்பத்திரக் கட்டணம்	650,000	682,500	682,500	307,500	820,000	1,074,080	1,042,080	408,500	
iv. ஏனைய வருமானம்	4,100,000	4,684,220	3,456,871	1,672,084	17,494,300	18,446,883	14,676,128	7,939,952	
மொத்தம்	17,608,527	18,866,797	16,135,123	7,427,217	31,113,477	28,222,461	24,639,169	15,322,570	

2.2.2 வருமான சேரிகத்தலின் செயலாற்றல்

சபையின் வருமான சேகரித்தலின் செயலாற்றல் தொடர்பான அவதானிப்புகள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) வாடகை		
(i) மீளாய்வாண்டின் சனவரி 01 இல் உள்ளவாறு நிலுவைக் கடை வாடகை ரூபா 367,010 ஆகக் காணப்பட்ட போதும் மீளாய்வாண்டில் கிடைக்கப்பெற்ற ரூபா 17,400 அதாவது 05 வீதம் மாத்திரமே கிடைக்கப்பெற்றது.	ஏற்றுக்கொள்கின்றோம்.	நிலுவைப் பணத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ii) சபைக்குச் சொந்தமான இயந்திரத்தை வாடகைக்கு வழங்கியதற்காக 07 நபர்களிடமிருந்து 02 இற்கும் 03 வருடங்களுக்கும் இடையிலான காலம் முதல் ரூபா 421,850 நிலுவைத் தொகை கிடைக்க வேண்டியிருந்தது.	நிலுவைப் பணத்தை அறவிடுவதற்கு சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது.	சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(iii) முன்னைய ஆண்டுகளில் வாடகைக்கு வழங்கப்பட்ட 03 சொத்துக்களுக்காக அறவிட வேண்டிய கூட்டுமொத்தமான ரூபா 565,133 மீளாய்வாண்டின் திசம்பர் 31 ஆம் திகதி வரையிலும் அறவிடப் பட்டிருக்கவில்லை.	ஏற்றுக்கொள்கின்றோம்.	நிலுவைப் பணத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ) அனுமதிப்பத்திரக் கட்டணம்		
(i) 2021 ஆம் ஆண்டு முதல் மீளாய்வாண்டு வரையான காலப் பகுதிக்காக 390 நபர்களிடமிருந்து அறவிட வேண்டிய ரூபா 307,500 வியாபார அனுமதிப்பத்திரக் கட்டணம் அறவிடப்பட்டிருக்கவில்லை.	ஏற்றுக்கொள்கின்றோம்.	நிலுவைப் பணத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ii) வியாபார அனுமதிப்பத்திரம், வியாபார வரி மற்றும் கைத்தொழில் வரிக்காக 2024 செப்டெம்பர் மாதத்தின் போது மெய்மை ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்த போதும் 2024 ஆம் ஆண்டிற்கு அறவிட வேண்டிய மொத்த வருமானம் சரியாக இனங்காணப்பட்டிருக்கவில்லை.	ஏற்றுக்கொள்கின்றோம்	மெய்மையாய்வு நடவடிக்கைகளை குறித்துரைத்த காலத்தில் மேற்கொண்டு அறிக்கை தயாரித்து வருமானம் சரியாக இனங்காணப்படல் வேண்டும்.

(இ) ஏனைய வருமானம்

- (i) மாகாண சபையின் பிரதம நிலுவைப் பணத்தை நிலுவைப் பணத்தை செயலாளரிடமிருந்தும், ஏனைய அறவிடுவதற்கு அறவிடுவதற்கு அதிகாரத் தரப்பினரிடமிருந்தும் 2024 நடவடிக்கை நடவடிக்கை எடுத்தல் திசம்பர் 31 இல் உள்ளவாறு கிடைக்க எடுக்கப்படும். வேண்டும். வேண்டிய நீதிமன்ற தண்டப்பணம் ரூபா 11,757,583 மற்றும் முத்திரைக் கட்டணம் ரூபா 2,862,100 அறவிடப்பட்டிருக்கவில்லை.
- (ii) 568 நீர் நுகர்வோர்களிடமிருந்து அறவிட நிலுவைப் பணத்தை நிலுவைப் பணத்தை வேண்டிய ரூபா 1,463,912 ஆன நிலுவை அறவிடுவதற்கு அறவிடுவதற்கு நீர்க் கட்டணம் மற்றும் ரூபா 149,631 தேவையான நடவடிக்கை எடுத்தல் ஆன நீர் இணைப்பு கட்டணம் என்பன நடவடிக்கைகள் வேண்டும். மீளாய்வாண்டின் திசம்பர் 31 ஆம் திகதி எடுக்கப்படுகின்றது. வரையிலும் அறவிடப்பட்டிருக்கவில்லை.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 சட்டத்தினால் கையளிக்கப்பட்ட பணிகளை நிறைவேற்றுவதில்

பிரதேச சபைகள் சட்டத்தின் 3 ஆவது பிரிவின் கீழ் பொதுமக்கள் சுகாதாரம், பொது பயன்பாட்டுச் சேவைகள் மற்றும் பொது வீதிகள் தொடர்பான விடயங்களை முறைப்படுத்தல் மற்றும் நிர்வகித்தல், பொதுமக்களின் பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் நலன்புரி போன்ற சபையினால் நிறைவேற்ற வேண்டியிருந்த குறிக்கோள்களை நிறைவேற்றுவதில் தொடர்பாக அவதானிக்கப்பட்ட விடயங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

கணக்காய்வு அவதானிப்புக்கள்

சபையின் கருத்துரை

பரிந்துரை

பிரதேச சபைகள் சட்டத்தின் 126 ஆம் பிரிவின் கீழ் 30 பிரதான விடயங்களை நிறைவேற்றுவதற்கான உப விதிகள் விதிக்கவேண்டியிருந்த போதிலும் 2024 திசம்பர் 31 ஆம் திகதி வரையிலும் அந்த விடயங்களுக்காக உப விதிகள் விதிக்கப்பட்டிருக்கவில்லை.

ஏற்றுக்கொள்கின்றோம்.

உப விதிகளை விதித்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3.2 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்

சபையின் கருத்துரை

பரிந்துரை

மீளாய்வாண்டின் திசம்பர் 31 இல் உள்ளவாறு நீர்க் குழாய் இருப்பு ரூபா 3,452,403 ஆக காண்பிக்கப் பட்ட போதும் இருப்புப் பெறுமதி சரியாக இருந்தமையை உறுதிப்படுத்துவதற்காக நீர்க் குழாய் பட்டோலை தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.

நீர்க் குழாய் பட்டோலை ஒன்று தயாரித்து காசாக பெறுமதி குறிப்பிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

குறித்துரைத்த பிரகாரம் மற்றும் பெறுமதியை காண்பிக்கின்ற பதிவேடொன்று தயாரித்து நாளதுவரையாக பேணிச் செல்லப்படல் வேண்டும்.

3.3 செயற்பாட்டு செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) சபைக்கு சொந்தமான 20 பழைய கடைகள் மற்றும் புதிய 15 கடைகளுடன் மொத்தக் கடைகள் 35 காணப்பட்ட போதும் அந்த 18 கடைகளும் 02 வருடங்களுக்கும் 07 வருடங்களுக்கும் இடையிலான காலம் முதல் மூடப்பட்டிருந்ததுடன் அந்தக் கடைகளை வாடகைக்கு வழங்கி வருமானத்தை உழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	பயன்பாட்டிற்கு பொருத்தமற்ற வசதிகள் மிகவும் குறைந்த மட்டத்தில் காணப்படுகின்ற 27 கடைகளின் குறைபாடுகளை சரிசெய்து கேள்வி கோரி வாடகைக்கு வழங்குத் தேவையான நடவடிக்கைகள் 2025 ஆம் ஆண்டின் போது மேற்கொள் ளப்படும்.	பழுதுபார்த்தல் நடவடிக்கைகளை பூர்த்தி செய்து முறையான கேள்வி நடைமுறைகளின் பிரகாரம் வாடகைக்கு வழங்குவதற்காக நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ) 2024 ஆம் ஆண்டிற்காக உடன்படிக்கையின்றி 03 கடைகள் வாடகைக்கு வழங்கப்பட்டிருந்தது.	ஏற்றுக்கொள்கின்றோம்.	முறையான கேள்வி நடைமுறைகளின் பிரகாரம் வாடகை உடன்படிக்கைகளில் கைச்சாத்திடல் வேண்டும்.

3.4 வாகன முறைமை முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) வருமான அனுமதிப்பத்திரம் பெறாமல் எனினும் ஓட்ட நிலைமையில் காணப்படுகின்ற 12 வாகனங்கள் சபையினால் பயன்படுத்தப்படுகின்றது.	ஏற்றுக்கொள்கின்றோம்.	வருமான அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ) சபையில் உள்ள 23 வாகனங்கள் சபையின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை.	வழக்கு நடவடிக்கைகள் காணப்படுகின்றமையால் அது முடிவடைந்த பின்னர் சபைக்கு கையேற்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற் கொள்வதற்கு எதிர்பார்க்கப் பட்டுள்ளது.	சட்ட ரீதியான நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் சபையின் பெயரில் வாகனத்தைக் கையேற்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(இ) 2011 ஆம் ஆண்டு முதல் பாவனையிலிருந்து அகற்றப்பட்ட கார் பழுதுபார்க்கப்பட்டு பயன்பாட்டிற்கு எடுப்பதற்கோ அல்லது விற்றுத் தீர்ப்பதற்கோ நடவடிக்கை எடுக்கப் பட்டிருக்கவில்லை.	சபையின் வருமான நிலைமை சிறந்த நிலைக்கு வந்த பின்னர் தேவையான பிரகாரம் இந்தக் காரை பழுதுபார்ப்பதற்கோ அல்லது அவ்வாறில்லையானின் ஏலத்தில் விற்பனை செய்வதற்கோ எதிர்பார்க்கப் படுவதுடன் மோட்டார் வழக்கு நடவடிக்கைகளுக்காக நீதி	பழுதுபார்ப்பதற்கோ அல்லது விற்றுத் தீர்ப்பதற்கோ நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

	மன்றத்தின் உள்ளது.	பொறுப்பில்
(ஈ) பெறுமதி ரூபா 2,000,000 ஆன கார் மற்றும் டெக்டெர் வண்டி என்பன 02 வருட காலம் முதல் ஓட்டத்தில் ஈடுபடுத்தப்படாதிருந்த துடன் பழுதுபார்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வில்லை.	எதிர்காலத்தில் நடவடிக்கைகள் பின்னர் கார் பழுதுபார்ப்பதற்கோ ஏலத்தில் விற்பனை செய்வதற்கோ தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுவதுடன் டெக்டெர் வண்டியைப் பழுதுபார்ப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.	வழக்கு முடிவந்த அல்லது வண்டியை அல்லது நட்டிவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(உ) பெறுமதி ரூபா 1,000,000 ஆன சபைக்குச் சொந்தமான டெக்டெர் 02 வருடங்கள் அளவிலான காலம் முதல் பழுதுபார்த்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டிருக்கவில்லை.	எதிர்காலத்தில் பழுதுபார்ப்பதற்கோ அல்லது விற்பனை செய்வதற்கோ தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.	பழுதுபார்ப்பதற்கோ அல்லது விற்பனை தீர்ப்பதற்கோ நட்டிவடிக்கை எடுத்தல் வேண்டும்.